

शिवाभ्यां नमः

९. कुलीरेशाष्टकम्

9. குளீரேசாஷ்டகம்

திருந்து தேவன் குடி, திருத்தேவன் குடி, நண்டாங்கோவில் என்ற ஈசனின் ஆலயம் திருவிசலூர் அருகில் உள்ளது. ஈசன் கர்கடகேசுவரர் எனும் குலீரேசர். தேவி அபூர்வ நாயகி எனும் அருமருந்தம்மை. நண்டு வழிபட்ட ஸ்தலம். ஸ்ரீ ஸ்ரீதர அய்யாவான் இங்கு ஈசனைப் பாடியத் துதி இது. குலீரம்-கர்கடகம்-நண்டு)

तवास्याराद्धारः कति मुनिवराः कत्यपि सुराः

तपस्यासन्नाहैः सुचिरममनोवाक्पथचरैः ।

अमीषां केषामप्यसुलभममुष्मै पदमदाः

कुळीरायोदारं शिव तव दया सा बलवती ॥ १

ஈசனே! எத்தனை முனிவர்கள் எத்தனை தேவர்கள் மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத தவமுறைகளால் வெகுநாட்கள் உம்மை வழிபட்டு வந்திருக்கின்றனர்? இவர்களுக்கு எளிதில் கிட்டாத இடத்தை நண்டுக்குப் பெருமனத்துடன் அளித்தீரே! அந்த தயை வலிவுமிக்கது. (1)

अकर्तुं कर्तुं वा भुवनमखिलं ये किल भव-

न्त्यलं ते पादान्ते पुरहर बलन्ते तव सुराः ।

कुटीरं कोटीरे त्वमहह कुळीराय कृतवान्

भवान् विश्वस्येष्टे तव पुनरधीष्टे हि करुणा ॥ २

இந்த உலகமனைத்தையும் படைப்பதற்கும் படைக்காமலிருக்கவும் திறமை பெற்ற தேவர்கள் உமது திருவடியைச் சுற்றி வருகின்றனர். புரஹரரே! நீரே உமது சடாமகுடத்தில் நண்டிற்கு இடமளித்தீர். நீர் உலகைக் கட்டுப்படுத்துபவர். கருணை உம்மைக் கட்டுப்படுத்துகிறது. (2)

तवारूढो मौळिं तदनधिगमब्रीळनमितां

चतुर्वक्त्रीं यस्त्वच्चरणसविधे पश्यति विधेः ।

कुळीरस्यास्यायं कुलिशभृदलक्ष्यः शिव भव-

दया सेयं त्वामप्यधरितवती किं न कुरुताम् ॥ ३

உமது தலை மீது ஏறிய நண்டு உமது திருவடியருகில்  
பிரும்மாவின் நான்கு முகங்களும் உம் தலையை அறிய  
முடியாமல் வெட்கத்தால் குனிந்து நிற்பதைப் பார்க்கிறது. சிவ!  
இந்திரனால் காணமுடியாத தலை நண்டுடையதாகிவிட்டது.  
உம்மையே தாழ்ந்தவராக்கிவிட்ட உமது தயை எதைத் தான்  
செய்யாது.? (3)

श्रुतिस्मृत्यभ्यासो नयनिचयभूयःपरिचयः

तथा तत्तत्कर्मव्यसनमपि शुष्कश्रमकृते ।

त्वयि स्वान्तं लग्नं न यदि यदि लग्नं तदियता

जिता कैवल्यश्रीः पुरहर कुळीरोऽत्र गमकः ॥ ४

புரஹரே! உம்மிடம் உள்ளம் பதியாவிடில்  
வேதங்களையும் ஸ்மிருதிகளையும் கற்றுப்பழகுவது,  
நியாயங்களை (மீமாம்ஸா சாஸ்திரத்தில் கூறப்படுபவற்றை)  
மேலும் மேலும் அறிமுகப்படுத்திக்கொள்வது. அந்தந்த  
கருமங்களை வழக்கமாகப்பின்பற்றுதல் என எல்லாமே வரண்ட  
உழைப்பால் ஏற்படுகிற களைப்பைத் தருவதாகும். உம்மிடம்  
உள்ளம் பதிந்துவிட்டால். மோகஷ பதவியை  
வென்றுவிட்டதாகும். நண்டு அதை நிரூபிக்கிறது. (4)

तपोभिः प्राग्जन्मप्रकरपरिनम्रैः पुररिपो

तनौ यस्यां कस्यामपि स हि भवार्तिप्रतिभटः ।

त्वयि स्याद्धीबन्धस्तनुरचरमा सैव चरमा

कुळीरो ब्रूते तन्महिमपथविद्वदुरुरयम् ॥ ५

புரங்களின் எதிரியே! பல முன் பிறவிகளின் செய்த  
தவங்கள் பழுத்துப் பலன் தரமுற்பட்டால் எந்த உடலுடன்

பிறந்தாலும் அந்த உடல் ஸம்ஸாரதுக்கங்களை அழிக்கும். உம்மிடம் உள்ளம் பதிந்திருந்தால் அந்த உடலே கடைசியாகும். அது உயர்ந்த உடலே. அதன் பெருமையை உணர்ந்த நண்டு அதனைக் கூறுகிறது. அதுவே நமக்குக் குரு. (5)

धियो धानं नाम त्वयि शिव चिदानन्दपरमो-

न्मिषत्साम्राज्यश्रीकुरळरभसाकर्षकुतुकम् ।

कुळीरेण ज्ञातं कथमनधिगम्यं दिविषदां

दया ते स्वच्छन्दा प्रथयति न कस्मै किमथवा ॥ ६

சிவ! உம்மிடம் உள்ளத்தை வைப்பதென்பது, பேரறிவும் பேரானந்தமும் மேலிட்டு வெளிப்படுவதாகும். பேரரசரது லக்ஷ்மியின் கேசத்தை வேகத்துடன் பிடித்திழுப்பதில் ஆர்வமிக்கது. இது நண்டால் உணரப்பட்டது. அதை தேவர்கள் ஏன் உணரவில்லை? உமது தயை தன் விருப்பப்படி நடப்பதானதால் சிலருக்கு அதை வெளிப்படுத்தவில்லை போலும். (6)

तदुच्चत्वं नैच्यं त्वितरदिति लोकाः शिव मुधा

व्यवस्थामस्थाने विदधति च नन्दन्ति च मिथः ।

कुळीरेस्त्वन्मौळिस्थितिमसुलभामेत्य स भवत्-

कृपामुच्चत्वं तद्विरहमपि नैच्यं प्रथयति ॥ ७

சிவ பெருமானே! அது மேனிலை; இது கீழ்நிலை என உலகம் தேவையற்று வீணே ஒரு ஒழுங்கு முறையைச் செய்து அதில் ஒருவருக் கொருவர் பாராட்டி மகிழ்கின்றது. நண்டோ எளிதில் கிட்டாத உம் தலை மீது அமர்வதைப் பெற்று உமது கிருபை உச்சநிலை, கிருபை பெறாதது தாழ்நிலை என உலகிற்கு பிரகடனப் படுத்துகிறது. (7)

कुळीरेशाख्यातिर्गिरिश कृपयोच्चैरुपहृता

तवेयं भक्तायोचतिवितरणश्रीगमनिका ।

भवद्भक्त्युन्मीलत्फलगरिमटीकास्थितिजुषा

कुळीरस्य ख्यात्या जगति सहचर्यां विहरते ॥ ८

கிரிசரே! நண்டின் ஈசன் எனத் தன்னை விளம்பரப்படுத்திக்  
கொண்டார். உமது பக்தனுக்கு உயர்வை வழங்குகிற அழகின்  
அடையாளமாக அது உரக்க வெளிப்படுத்தப் பட்டது.  
நண்டிற்குக் கிட்டிய புகழ் உம்மிடம் பக்தி கொண்டதன்  
பயனின் சிறப்பை விளக்கும் உரை நூல் நிலை பெற்று  
விளையாடுகிறது. (8)

कुळीरेश स्तोत्रं त्वदनुपधिकानुग्रहभवं

पठेयुर्नित्यं शृणुयुरपि वा ये पुनरिदम् ।

प्रसादात्ते तेऽमी विधुतदुरितास्त्वय्यभिरताः

भवेयुर्निर्यत्नाधिगतसकलाभीप्सितफलाः ॥ ९

நண்டின் ஈசரே! உமது இந்த ஸ்தோத்திரம் காரணம்  
எதனையும் எதிர்பாராத உமது அருளின் விளைவு. இதனைத்  
தினந்தோறும் படிப்பவரும் கேட்பவரும் உமது அருளால்,  
பாபத்தை உதறிவிட்டு உம்மிடம் ஈடுபட்டு முயற்சியின்றி  
எளிதில் விரும்பியதனைத்தையும் பெறுவர். (9)

कर्कटकचन्द्रयोगः कर्कटकेशान मूर्ध्नि ते दृष्टः ।

कारय वृष्टिममोघां वारय वर्षोपरोधदुर्योगम् ॥ १०

கர்கடேசுவரரே! உமது தலையில் கர்கடகமும் சந்திரனும்  
இணைந்திருப்பது காணப்பட்டது. வீணுகாத (நற்பயனைத்தருகிற)  
மழையை உண்டாக்குவீர். மழையைத்தடுக்கிற கெட்ட  
(கிரஹங்கள் முதலியவற்றின்) சேர்க்கையைத் தடுப்பீர்.  
(கடகராசியில் சந்திரன் ஸஞ்சரிக்கும் போது மழைவரும் என்பர்.  
மழையின்றிப் பயிர் முதலானவை வாடுவதைக் கண்டு  
அத்துன்பம் நீங்க அய்யாவாள் இதனைப்பாடினார். என்பர்.)

குலீரேசாஷ்டகம் முற்றிற்று.

शिवाभ्यां नमः

१०. जम्बुनाथाष्टकम्

10. ஜம்புநாதாஷ்டகம்

திருவானைக்கா, கஜாரண்யம், கரிவனம், இங்கு நாவல் மரத்தடியில் அப்புலிங்கவடிவில் ஸ்ரீஜம்புநாதர் உள்ளார். தேவி அகிலாண்டேசுவரி. இவரைப்பற்றிய துதி இது.

कश्चन जगतां हेतुः कपर्दकन्दळितकुमुदजीवातुः ।

जयति ज्ञानमहीन्दुर्जन्ममृतिक्लान्तिहरदयाबिन्दुः ॥ १

உலகின் மூலகாரணமான ஒருவர்; சடைமுடியில் மொட்டு போன்று சந்திரனைக் கொண்டவர். ஜ்ஞானம் எனும் பூமிக்குச் சந்திரனாகக் குளிர்ச்சியும் ஆனந்தமும் தருபவர், பிறப் பிறப்புகளின் களைப்பை தயையின் திவிலையால் அகற்றுபவர். அவர் விளங்குகிறார் (1)

श्रितभृतिबद्धपताकः कलितोत्पलवननवमदोद्रेकः ।

अखिलाण्डमातुरेकः सुखयत्वस्मांस्तपःपरीपाकः ॥

அண்டியவரைத் தாங்குவதற்காகக் கொடி கட்டியவர், அல்லிக் காட்டின் புதிய மதர்ப்பின் வடிவானவர் (சந்திரனைப் போன்றவர்.) அகிலாண்டேசுவரியின் தவத்தின் பயனானவர். அவர் நமக்கு இன்பமளிக்கட்டும் (2)

कश्चन कारुण्यझरः कमलाकुचकलशकषणनिशितशरः ।

श्रीमान् दमितत्रिपुरः श्रितजम्बूपरिसरश्चकास्तु पुरः ॥ ३

கருணையின் பேரருவி அவர். லக்ஷ்மியின் மார்பகத்தைத் தடவுகிற விஷ்ணுவை அம்பாகக் கொண்டவர். திரிபுரங்களை அடக்கியவர், நாவல்மரத்தின் அடியில் இருப்பவர். அவர் நம் முன் தோன்றட்டும். (3)

शमितस्मरदवविसरः शक्राद्याशास्यसेवनावसरः ।

करिवनघनभाग्यभरो गिरतु मलं मम मनस्सरः शफरः ॥ ४